

உற்பத்தியின் தன்மை

உயர் வட்டியை ஈட்டுவதற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை வைப்பிலிடுதல்

வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் பயன்கள்

- கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
நடப்பு வட்டி வீதத்திற்கு தயவு செய்து <http://www.peoplesbank.lk> இனைப் பார்க்கவும்.
- மாதாந்தம் அல்லது முதிர்வின்போது வட்டியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
- வைப்புத் தொகையின் வரையறைக்கு உடனடி கடன் வசதி.
- காலப்பகுதி
 - 1 மாதம்
 - 3 மாதங்கள்
 - 6 மாதங்கள்
 - 12 மாதங்கள்
 - 2 வருடங்கள்
 - 3 வருடங்கள்
 - 4 வருடங்கள்
 - 5 வருடங்கள்

ஆரம்ப வைப்புத் தொகையும் கட்டணங்களும்

- ஆரம்ப வைப்புத் தொகை ஆகக் குறைந்தது ரூ. 5000/-
- வரிகள்

இலங்கை அரசாங்கத்தினால் மற்றும்/அல்லது ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையினால் அல்லது வங்கியினால் காலத்திற்குக் காலம் கோரப்படுகின்ற நியதிச் சட்ட அறவீடுகள் வட்டியிலிருந்து கழிக்கப்படும்.

துகைமை

- 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரசைகளுக்கு இந்தக் கணக்கைத் திறக்க முடியும்.

கணக்கைத் திறப்பதற்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

- வங்கியின் நிலையான வைப்புக் கணக்குகளைத் திறக்கும் படிவத்தை நிரப்பி கீழ்க்கண்ட ஆவணங்களுடன் வங்கியின் எந்த ஒரு கிளையிலும் சமர்ப்பிக்க முடியும்.
- தேசிய அடையாள அட்டையின் (NIC) பிரதி அல்லது தேசிய அடையாள அட்டையின் (NIC) இலக்கக்த்தினை கொண்ட செல்லுபடியான கடவுச் சீட்டின் / சாரதி அனுமதி பத்திரத்தின் பிரதி.
- வதிவிட முகவரியும் தேசிய அடையாள அட்டையில் (NIC) குறிப்பிடப்பட்டுள்ள முகவரியும் வேறுபட்டிருந்தால் முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணம்.
- வாடிக்கையாளர் விண்ணப்பத்தில் கொடுத்துள்ள நிரந்தர முகவரியிலிருந்து தூர இடத்தில் கிளை அமைந்திருந்தால் அதில் கணக்கைத் திறப்பதற்கான காரணம்.

பிரதான நியதிகளும் நிபந்தனைகளும்

- நிலையான வைப்புக்கு எதிராக கடன் வசதிகளைப் பெறும்போது வாடிக்கையாளர் நிலையான வைப்புச் சான்றிதழினை பிணையாக வங்கிக்கு வழங்கவேண்டும்.
- சான்றிதழ் காணாமற் போனால் அதுபற்றி உடனே வங்கிக்கு அறிவிக்க வேண்டும்.
- கணக்குத் திறக்கும் படிவத்தில் தரப்பட்டுள்ள அந்த உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நியதிகளையும் நிபந்தனைகளையும் வாசித்து அறிந்துகொள்ள வேண்டும்.
- வைப்புத் தொகையை மீழ்ப்பெறும் போது நிலையான வைப்புச் சான்றிதழின் மூலப் பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.